



## விசேட அறிவித்தல்

சர்வதேச பயணங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ஜெர்மனியை விட்டு வெளியேற முடியாத இலங்கையர்களின் வீசாவின் கால எல்லை நீடிப்பு

சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிரமங்கள் காரணமாக ஜெர்மனியை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டவரின் வதிவிட வீசா (Residence Permit/ D-Visa) மற்றும் ஷெங்கன் வீசாவின் (Schengen Visa/C-Visa) கால எல்லை முடிவதற்கு முன் அவற்றை நீடிப்பதற்கு தளர்வான அணுகுமுறையை பெடரல் குடிவரவு அதிகாரிகள் (Immigration Authorities) பின்பற்றுவார்கள் என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- (அ) தற்போதைய வதிவிட வீசா (D-Visa) அல்லது ஷெங்கன் வீசா (C-Visa) நீடிப்புக்கான விண்ணப்பத்தை, தற்போதைய வீசா காலாவதியாகும் முன், அதை நீங்கள் வசிக்கும் இடத்திற்கு பொறுப்பான குடிவரவு அலுவலகத்தில் (Immigration office) சமர்ப்பிக்க வேண்டும்.
- (ஆ) நிலவும் சூழ்நிலை காரணமாக, இந்த விண்ணப்பங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம். ஷெங்கன் வீசாவை நீடிப்பதற்கு தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview) அவசியமில்லை.
- (இ) திருமணத்திற்கு முந்தைய பெயர், குடும்பப்பெயர், முதல் பெயர், ஜெர்மன் சட்டத்தின் பிரகாரம் பெயரின் எழுத்துகள், பிறந்த திகதி, இடம் மற்றும் மாவட்டம், பாலினம், தேசியினம் (Nationality), கடவுச் சீட்டின் இலக்கம் போன்ற முழுமையான தனிப்பட்ட தகவல்களும் வழங்கப்பட வேண்டும். வதிவிட அனுமதிப்பத்திரத்தை நீடிக்க, உங்கள் குடியிருப்பு அனுமதி வகை (Residence Permit Type) மற்றும் குடிவரவு அலுவலகத்தின் கோப்பு எண்ணை (file number) சமர்ப்பிக்க வேண்டும்.
- (ஈ) காலாவதியான வீசா மற்றும் பாஸ்போர்ட் / அடையாள அட்டைக்கு மேலதிகமாக, வீசா நீடிப்புக்கான விண்ணப்பத்தை பிரதி செய்து அல்லது வேறொர் விதமாக வைத்திருப்பது நல்லது. குடிவரவு அலுவலகத்தின் முடிவு கிடைக்கும் வரை முன்னைய வீசா (Residence Permit) விண்ணப்பத்துடன் செல்லபடியாகும்.
- (உ) ஷெங்கன் வீசா (C-Visa) நீடிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் வெளியேறும் காலத்தை நீடிக்குமாறும், அதை விண்ணப்பதாரருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்குமாறும் குடிவரவு அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறும்போது இத்தகைய அறிவிப்பு கடிதத்தை கடவுச் சீட்டோடு உங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்.
- (ஊ) எதிர்பார்த்த பயணத் திட்டங்கள் முழுமை பெறாது போனாலும், தற்காலிகமாக ஜெர்மனியில் தங்கியுள்ள வெளிநாட்டினர், தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற:

இலங்கை தூதரகம் - பேர்லின்

திங்கள் முதல் வெள்ளி வரை  
(காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை)

அலுவலக நேரங்களுக்குப் பின்னர் மற்றும் வார இறுதி நாட்களில்

• +49 30 809 097 49 / +49 30 809 097 61  
• +49 16097337858 / +49 15171274166

• +49 1 723 111944 / +49 1 517 127 4166

துணைத் தூதரகம்- பிராங்பேர்ட் (திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் வார இறுதி நாட்களில்)

• +49 6 966 053 980 / +49 1 515 723 1741 / +49 1 776 929 472 / +49 1 521432 2779

இலங்கை தூதரகம் - பேர்லின், ஜெர்மனி

மார்ச் 28, 2020